

## TNPSC துளிகள்

- ❖ ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் உள்ள பாலி என்ற கிராமம், கரிமச் சுழிய நிலையினை அடைந்த நாட்டின் முதல் பஞ்சாயத்து ஆக மாறியது.
  - இந்தக் கிராமமானது, முழுவதுமாக சூரிய சக்தியால் இயங்குகிறது.
- ❖ இலங்கை நாடு எரிபொருளைக் கொள்முதல் செய்வதற்கு உதவுவதற்காக இந்தியா கூடுதலாக 500 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்க உள்ளது.
  - இது இலங்கை அரசு பெட்ரோலியம் கொள்முதல் செய்வதற்கு இந்தியா வழங்கிய இரண்டாவது 500 மில்லியன் டாலர் மதிப்பிலான கடனாகும்.
- ❖ இலங்கை மிகவும் மோசமான ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், அதன் 51 மில்லியன் டாலர் மதிப்பிலான வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த இயல வில்லை.
  - இறக்குமதிக்கான அன்னியச் செலாவணி முழுவதுமாக தீர்ந்து விட்டதை அடுத்து இந்த அறிவிப்பானது விடுக்கப் பட்டது.


## தமிழ்நாடு செய்திகள்

### கிராமச் செயலகங்கள்

- ❖ தமிழக அரசு தனது திட்டங்களைக் கிராமப்புறங்களில் செயல்படுத்துவதற்கு உதவும் வகையில் 'கிராமச் செயலகங்களை' அமைக்க உள்ளது.
- ❖ கிராமச் செயலகங்களில் இணையதள இணைப்பு, ஊராட்சி மன்றத் தலைவர்கள், செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்குவதற்கான அறைகள், கூட்ட அரங்குகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
- ❖ இந்த ஆண்டு, முதல் கட்டமாக மொத்தம் 600 கிராமப் பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

## தேசியச் செய்திகள்

### முப்பரிமாண அச்சாக்க உற்பத்தி கொள்கை



- ❖ பொருள், இயந்திரம் மற்றும் மென்பொருளுக்கான 50 இந்தியா சார்ந்த தொழில்

நுட்பங்கள், முப்பரிமாண அச்சாக்கத்திற்கான 100 புதியப் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் 500 புதியத் தயாரிப்புகள் போன்ற சில இலக்குகளை அடைவதை இந்தியா ஒரு இலக்காகக் கொண்டுள்ளது.

- ❖ 2025 ஆம் ஆண்டுக்குள் முப்பரிமாண அச்சாக்கத்தினை உருவாக்கலுக்கான தேசிய உத்தியின் படி இந்த இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
- ❖ நெகிழி, பிசின், தெர்மோபிளாஸ்டிக் (வெந்நெகிழி), உலோகம், இழை அல்லது பீங்கான் போன்ற பொருட்களின் தொடர் அடுக்குகளை அடுக்கி, பொருட்களின் முன்மாதிரிகள் அல்லது செயல்பாட்டு மாதிரிகளை உருவாக்க 3D அச்சாக்கம் அல்லது முப்பரிமாண அச்சாக்கம் கணினியின் வடிவமைப்பு முறையைப் பயன்படுத்துகிறது.

### அணு மின் நிலையங்கள்

- ❖ எதிர்காலத்தில் அணுமின் நிலையங்களை நிறுவுவதற்காக ஐந்து புதிய இடங்களுக்கு அரசு கொள்கை ரீதியிலான ஒரு ஒப்புதலை வழங்கியுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங்கூறியுள்ளார்.
- ❖ சோதனை முறையில் அமைக்கப்பட உள்ள 10 உள்நாட்டு 700 மெகா வாட் அழுத்தம் கொண்ட கனரக நீர் உலைகளைக் கட்டமைப்பதற்கான நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.
- ❖ அணுசக்தித் திறன் 2031 ஆம் ஆண்டிற்குள் 22,480 மெகா வாட் திறனை எட்டும் என்று இதன் மூலம் எதிர்பார்க்கப் படுகிறது.

### மத்திய குடிமைப் பணி தேர்வில் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்கள்

<b>LOGICALLY CHALLENGED?</b>	
<b>WHAT SENSE DO THESE RULES MAKE?</b>	
<b>Level of disability</b>	<b>Services open</b>
<b>Both hands or arms</b>	Eligible for IAS but not any other service
<b>One arm and leg</b>	Eligible for IFS but not for IAS and several other services
<b>Both legs</b>	Eligible for all accounts services except Indian Audits and Accounts Service
<b>One arm or one leg</b>	Armed Forces Headquarters Service open only to these two kinds of locomotor disability
<b>One leg or hearing impaired</b>	Eligible for Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman and Diu and Dadra and Nagar Haveli police service (DANIPS) but not for any other police service

- ❖ குடிமைப் பணியின் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் அனுமதி அளித்துள்ளது.
- ❖ இந்திய இரயில்வே பாதுகாப்புப் படைப் பணி (IRPFS), இந்தியக் காவல்துறைப் பணி ஆகியவற்றுடன் சேர்த்து டெல்லி, டாமன் & டையூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு காவல் பணி ஆகியவற்றிற்கும் அவர்கள் தற்போது தற்காலிகமாக விண்ணப்பிக்கலாம் என்று உச்ச

நீதிமன்றம் கூறியுள்ளது.

### டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் - Posoco நிறுவனம்

- ❖ பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (Posoco) என்ற நிறுவனத்தின் வடக்குப் பிராந்திய சரக்கு அனுப்புகை மையமானது, டெல்லியின் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- ❖ இது இந்தியாவின் மின்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்த ஒரு ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கும் கல்வித்துறைக்கும் தொழில்நுட்பத்துறைக்கும் இடையிலான சில தொடர்புகளை வலுப்படுத்துவதற்குமான ஒரு ஒப்பந்தமாகும்.

## பொருளாதாரச் செய்திகள்

### டிஜிட்டல் வங்கி அலகுகள்

- ❖ இந்திய ரிசர்வ் வங்கியானது, "டிஜிட்டல் வங்கி அலகுகளை நிறுவுதல்" குறித்த வழி காட்டுதல்களை வெளியிட்டது.
- ❖ இது நமது நாட்டின் 75வது சுதந்திரத் தின அமுதப் பெருவிழா தினத்தை (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) நினைவு கூரும் வகையில் அறிவிக்கப்பட்டது.
- ❖ இந்த வழிகாட்டுதல்கள் உள்நாட்டில் பட்டியலிடப்பட்ட அனைத்து வணிக வங்கிகளுக்கும் (பிராந்திய கிராமப்புற வங்கிகள், பணவழங்கீட்டு வங்கிகள் மற்றும் உள்ளூர் வங்கிகள் தவிர்த்து) பொருந்தும்.
- ❖ இந்த டிஜிட்டல் வங்கி அலகுகள், டிஜிட்டல் வங்கித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான குறிப்பிட்ட குறைந்தபட்ச டிஜிட்டல் உள்கட்டமைப்பைக் கொண்ட நிலையான சிறப்பு வணிக அலகு/ மையமாக திகழும்.
- ❖ இது தற்போதுள்ள நிதித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கும் டிஜிட்டல் முறையில் தனது சேவையை விரிவுபடுத்தும்.



## அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

### ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-1 விண்வெளித் திட்டம்

- ❖ சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணிக்க உள்ள முதல் தனியார் விண்வெளி செயல்திட்டமாக ஆக்ஸியம்-1 உருவெடுத்துள்ளது.

- ❖ இது ஆக்ஸியம் ஸ்பேஸ் எனப்படும் தனியார் விண்வெளி நிறுவனத்தினால் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது.
- ❖ ஆக்ஸியம்-1 நாசாவிடமிருந்து அனுமதியைப் பெற்று, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தைப் பயன்படுத்தி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான தனது விண்கலத்தினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
- ❖ விண்வெளிப் பயணத்தை வணிக ரீதியாகச் சாத்தியமாக்குவதன் மூலம், விண்வெளிக்கு ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு வந்து விண்வெளி மற்றும் மனித உடலைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்த முடியும் என்று ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.



## மாநிலச் செய்திகள்

### மணிப்பூர் - நாகாலாந்து எல்லைப் பிரச்சினை



- ❖ தெற்கு அங்காமி பொது மக்கள் அமைப்பானது, மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு முழு அடைப்பினை அறிவித்தது.
- ❖ சர்ச்சைக்குரிய கெசோல்ட்சா பகுதியில் இருந்து ஆயுதமேந்தியப் பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் கட்டமைப்புகளை திரும்பப் பெறுவதில் மணிப்பூர் அரசு தோல்வி அடைந்ததே இதற்கு ஒரு காரணமாகும்.
- ❖ தெற்கு அங்காமி பொது மக்கள் அமைப்பு நாகாலாந்தின் ஒரு பழங்குடி அமைப்பாகும்.
- ❖ நாகாலாந்தின் அங்காமிகளுக்கும், மணிப்பூரின் மாவோஸ் மற்றும் மராம்கள் ஆகிய



மூன்று நாகா இனப் பழங்குடியினருக்கும் இடையிலான ஒரு பழைய நிலவுடைமைத் தகராறே இதற்கான மூலக் காரணம் ஆகும்.

- ❖ கெசோல்ட்சா ஆனது, நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகியவற்றின் எல்லையில் உள்ள அழகிய சுகோ என்ற பள்ளத்தாக்கின் புறப்பரப்பில் அமைந்த அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு பகுதியாகும்.
- ❖ சுகோ பள்ளத்தாக்கு முழுவதுமே நாகாலாந்திற்குச் சொந்தமானது என்று தெற்கு அங்காமி பொது மக்கள் அமைப்பே கூறினாலும், நாகாலாந்து மாநில அரசு அவ்வாறு கோரவில்லை.

## விளையாட்டுச் செய்திகள்

### ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி 2022

- ❖ இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா, மங்கோலியாவின் உலான்பாதர் என்னும் இடத்தில் நடத்தப் பட்ட 2022 ஆம் ஆண்டு ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
- ❖ இது ரவிக்குமார் தாஹியா பெற்ற மூன்றாவது ஆசிய சாம்பியன்ஷிப் பட்டமாகும்.
- ❖ 2022 ஆம் ஆண்டு ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் தாஹியா ஆவார்.
- ❖ மற்ற இந்திய மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் கவுரவ் பாலியன் ஆகியோர் இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே வென்றுள்ளனர்.
- ❖ இதர இந்திய மல்யுத்த வீரர்களான நவீன் மற்றும் சத்யவார்ட் காடியன் ஆகியோர் காண்டினைன்டல் சாம்பியன்ஷிப் போட்டியில் தலா ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.




## முக்கிய தினங்கள்

### உலக பென்குவின் தினம் - ஏப்ரல் 25

- ❖ இந்தத் தினமானது புவியில் வாழும் தனித்துவமான பல்வேறு பறவைகளில் ஒன்றை அங்கீகரிக்கிறது.

- ❖ இந்தக் கவர்ச்சியான பறக்க இயலாப் பறவை இனங்களைக் கொண்டாடுவதற்கான தினம் இதுவாகும்.
- ❖ புவியில் 17 வகை பென்குவின் இனங்கள் உள்ளன.



### சர்வதேசப் பிரதிநிதிகள் தினம் - ஏப்ரல் 25

- ❖ ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதிநிதிகளின் செயல்பாடு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
- ❖ சர்வதேச அமைப்பு குறித்த ஐக்கிய நாடுகளின் மாநாடு என்றும் அழைக்கப்படும் சான் பிரான்சிஸ்கோ மாநாட்டின் முதல் நாளானது சர்வதேச பிரதிநிதிகள் தினமானாக அனுசரிக்கப் படுகிறது.
- ❖ ஐம்பது நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் பங்கேற்றனர்.

### உலக மலேரியா தினம் - ஏப்ரல் 25



- ❖ மனித குலத்திற்கு ஆபத்தாக இருக்கும் இந்த உயிருக்கு ஆபத்தான நோய் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.

- ❖ மலேரியா உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களைப் பாதிக்கிறது.
- ❖ ஏழை நாடுகளில் வாழும் மக்களுக்கு இந்நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகம் ஆகும்.
- ❖ மலேரியாவை உண்டாக்கும் பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட, பெண் அனோபிலிஸ் கொசு கடிப்பதன் மூலம் மலேரியா பரவுகிறது.
- ❖ இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "மலேரியா நோயின் அதிகரிப்பைக் குறைக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் வேண்டி புதுமைகளைப் பயன்படுத்துதல்" என்பதாகும்.

### தேசிய டிஎன்ஏ தினம் - ஏப்ரல் 25

- ❖ 2003 ஆம் ஆண்டில் மனித ஜீனோம் திட்டம் நிறைவடைந்ததையும் 1953 ஆம் ஆண்டில் டிஎன்ஏவின் (மரபணுவின்) இரட்டைச் சுருள் வடிவமைப்பு கண்டுபிடிக்கப் பட்டதையும் நினைவு கூரும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- ❖ 1953 ஆம் ஆண்டு இதே நாளில், ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் க்ரிக் ஆகியோர் நேச்சர் என்ற ஒரு அறிவியல் இதழில் டிஆக்ஸிரைபோநியூக்ளிக் அமிலத்தை (டிஎன்ஏ) கண்டுபிடித்ததாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தனர்.

